

நாணயக்கொள்கை, வட்டி வீதங்கள், பணம் மற்றும் கொடுகடன்

மத்திய வங்கியானது 2020இன் தொடக்கத்தில் தோற்றம்பெற்ற உலகளாவிய நோய்த்தொற்று காலப்பகுதியிலிருந்து 2021 ஓகத்து நடுப்பகுதிவரையான காலப்பகுதியில் மிகவும் தளர்த்தப்பட்ட நாணயக்கொள்கை நிலையினைப் பேணியிருந்தது. அத்தகைய தளர்த்தப்பட்ட கொள்கையானது வட்டி வீதங்கள் வரலாற்றிலேயே குறைந்த மட்டங்களுக்கு வீழ்ச்சியடைவதற்கு உதவியிருந்ததுடன் உள்நாட்டு பணச்சந்தைக்கு போதுமான திரவத்தன்மையினை வழங்கியதனூடாக உலகளாவிய நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட தனிநபர்களுக்கும் வியாபாரங்களுக்கும் உதவியிருந்தது. அதேவேளை, உலகளாவிய நோய்த்தொற்றின் பாதகமான தாக்கங்களிலிருந்து பொருளாதார நடவடிக்கைகள் மீட்சிபெறுவதற்கும் இது துணையளித்திருந்தது. உலகளாவிய நோய்த்தொற்று காரணமாக அரசாங்க காசுப்பாய்ச்சல்களுக்கு இடையூறுகள் ஏற்பட்டிருந்த போதிலும் மத்திய வங்கியானது அரசாங்கத்திற்கு குறிப்பிடத்தக்களவான நிதியிடல் ஆதரவினை வழங்கியிருந்தது. குறைந்தளவான நிதியிடல் செலவினங்கள் மற்றும் உள்நாட்டு பணச்சந்தையின் உயர்ந்தளவான திரவத்தன்மை மட்டங்கள் என்பவற்றினால் ஆதரவளிக்கப்பட்டு தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடனானது கணிசமாக விரிவடைந்திருந்தது. இது அரசாங்கத் துறைக்கான கொடுகடனின் விரிவாக்கத்துடன் இணைந்து 2021இன் இதுவரையான காலப்பகுதியில் உள்நாட்டு கொடுகடன் மற்றும் பண நிரம்பல் என்பவற்றில் வளர்ச்சியொன்றினைத் தோற்றுவித்திருந்தது. பொருளாதார நடவடிக்கைகள் படிப்படியாக வழமைக்குத் திரும்புவதுடன் நடுத்தரகாலத்தில் ஏற்படக்கூடிய சாத்தியமான பணவீக்க அழுத்தங்களுடன் மத்திய வங்கியானது 2021 ஓகத்து நடுப்பகுதியில் அதன் நாணயக்கொள்கை நிலையினை இறுக்கப்படுத்தியிருந்த அதேவேளை வெளிநாட்டுத்துறை மீதான அதிகரித்த அழுத்தங்களுக்கு மத்தியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாணய வைப்புகளுக்கிடையில் அவதானிக்கப்பட்ட வட்டி வீதங்களில் சில ஒழுங்கற்ற போக்கினையும் சீர்படுத்தியிருந்தது. நாணயக்கொள்கை நிலையினை இறுக்கமாக்கியதன் பின்னர், குறுங்கால பணச்சந்தை வீதங்கள் மேல் நோக்கி சீர்செய்யப்பட்டிருந்ததுடன் ஏனைய சந்தை வட்டி வீதங்களும் உயர்வான மட்டங்களுக்கு அதிகரிக்குமெனவும் பின்னர் உயர்ந்த மட்டத்தில் நிலைநிறுத்தப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

7.1 மத்திய வங்கியின் நாணயக்கொள்கை நிலை

தனிநபர்கள் மற்றும் வியாபாரங்கள் அதேபோன்று ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைகள் என்பவற்றின் மீதான உலகளாவிய நோய்த்தொற்றின் முன்னொருபோதுமல்லாத மோசமான தாக்கங்கள் நீண்ட காலப்பகுதியொன்றிற்கு கடுமையானளவில் தளர்த்தப்பட்ட நாணயக்கொள்கை நிலையினை பேணவேண்டியதனை தேவைப்படுத்தியிருந்தது. உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபா வைப்புப் பொறுப்புக்கள் மீதும் ஏற்புடைய நியதி ஒதுக்கு விகிதத்துடன் இணைந்ததான கொள்கை வட்டி வீதங்களை அதாவது துணைநிலை வைப்பு வசதி வீதம், துணைநிலை கடன்வழங்கல் வசதி வீதம் மற்றும் வங்கி வீதம் என்பவற்றை மத்திய வங்கி வரலாற்றிலேயே அவற்றின் குறைந்த மட்டங்களிற்கு குறைத்திருந்த அதேவேளை உள்நாட்டு பணச்சந்தைக்கு பாரியளவான திரவத்தன்மையையும் வழங்கியிருந்தது. அதன்விளைவாக, ஒட்டுமொத்த வட்டி வீதக் கட்டமைப்பும் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்திருந்ததுடன் இதன் ஊடாக தனியார் துறை மற்றும் அரசாங்கத் துறை ஆகிய இரண்டிற்கும் குறைந்த செலவில் நிதியங்கள் கிடைக்கப்பெறச்செய்திருந்தன. மேலும், 2020இல் அறிமுகப்படுத்தப்பட்ட படுகடனை காலம்தாழ்த்திச் செலுத்தும் வசதி மற்றும் சலுகைக் கடன் திட்டங்கள் என்பனவும் உலகளாவிய நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் வியாபாரங்கள் என்பவற்றிற்கு மேலும் ஆதரவளித்திருந்தன.




மத்திய வங்கியானது கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்று பரவலுடன் 2020இன் ஆரம்ப காலப்பகுதிகளிலிருந்து முன்னொருபோதுமல்லாத நாணயக்கொள்கை தளர்த்தலினை தொடங்கியிருந்ததுடன் 2021 ஓகத்து நடுப்பகுதியில் அதன் நாணயக்கொள்கை நிலையினை இறுக்கப்படுத்தியிருந்தது...

மேலும், உலகளாவிய நோய்த்தொற்றிற்கு மத்தியில் அரசாங்கத்தின் காசுப்பாய்ச்சல் இடர்பாடுகளைக் கருத்திற்கொண்டு, மத்திய வங்கியானது அரசாங்கத்திற்கு முன்னொருபோதுமல்லாத நிதியியல் ஆதரவினை வழங்கியிருந்தது. எவ்வாறாயினும், மத்திய வங்கியானது வெளிநாட்டுத்துறை மற்றும் நிதியியல் சந்தை என்பவற்றில் காணப்பட்ட சமயின்மைகளை தீர்ப்பதனை இலக்காகக் கொண்டு 2021 ஓகத்து நடுப்பகுதியில் நாணயக்கொள்கை நிலையினை இறுக்கமாக்கியதன் ஊடாக நாணய ரீதியிலான ஆதரவினை மீளப்பெற்றுக்கொண்ட அதேவேளை மேம்பட்ட

வரைபடம் 7.1

முதன்மை மற்றும் மையப் பணவீக்கத்தின் அசைவுகள் (ஆண்டிற்கான)



வளர்ச்சி எதிர்பார்க்கக்கூடிய மத்தியில் நடுத்தர காலத்தில் ஏதேனும் மிதமிஞ்சிய பணவீக்க அழுத்தங்கள் கட்டியெழுப்பப்படுவதனை முன்கூட்டியே தடுத்திருந்தது. நாணயக்கொள்கை இறுக்கப்படுத்தலைத் தொடர்ந்து உள்நாட்டு பணச்சந்தையின் திரவத்தன்மையானது பற்றாக்குறை மட்டங்களுக்கு வீழ்ச்சியடைந்திருந்ததுடன் அது குறுங்கால சந்தை வட்டி வீதங்களின் மேல்நோக்கிய சீராக்கங்களுக்கும் வழிவகுத்திருந்தது. ரூபாய் வைப்புக்கள் மீதான வட்டி வீதங்களை அதிகரிப்பதற்கு மத்திய வங்கி அனுமதித்திருந்த அதேவேளை சந்தையில் ரூபாய் மற்றும் வெளிநாட்டு நாணய வடிவிலான வைப்புக்களுக்கான வட்டி வீதங்களுக்கிடையிலான வேறுபாடுகளை தீர்க்கும்படி 2021 ஓகத்தில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் தேசிய சேமிப்பு வங்கி போன்றவற்றின் வெளிநாட்டு நாணய வடிவிலான வைப்புக்களின் மீது உச்ச வட்டி வீதமொன்றினை விதித்திருந்தது.



அண்மைய மாதங்களில் பணவீக்கமானது உலகளாவிய நோய்த்தொற்று அத்துடன் பாதகமான வானிலை நிலைமைகள் என்பவற்றின் காரணமாக ஏற்பட்ட நிரம்பல்பக்க இடையூறுகள் அதேபோன்று படிப்படியான கேள்வி அழுத்தங்கள் என்பவற்றின் ஊடாக பிரதானமாகத் தூண்டப்பட்டு மேல்நோக்கிய போக்கொன்றினைத் தொடர்ந்திருந்தது...

2021இன் ஆரம்ப மாதங்களில் இலக்கிடப்பட்ட வீச்சின் தாழ்வான எல்லைக்குள் நன்கு கட்டுப்படுத்தப்பட்டிருந்த ஆண்டிற்கான முதன்மைப் பணவீக்கத்தின் அடிப்படையிலமைந்த கொழும்பு நுகர்வோர் விலைச்

சுட்டெண் (2013=100) அதன் பின்னர் உணவு விலைகளின் அதிகரிப்பினால் பிரதானமாகத் தூண்டப்பட்ட படிப்படியாக அதிகரித்திருந்தது. உலகளாவிய பண்ட விலைகளின் உயர்விற்கு ஏற்றவகையில் நிர்வாக ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட விலைகளின் மேல்நோக்கிய திருத்தங்களும் பணவீக்கத்தினை தூண்டியிருந்தன.

“**நாணயக்கொள்கையின் குறிக்கோள் பணவீக்கத்தினை நடுத்தர காலத்தில் நடுஒற்றை இலக்கத்தில் தொடர்ந்தும் பேணுகின்ற அதேவேளை பொருளாதாரம் அதன் சாத்தியமிக்க வளர்ச்சிப்பாதையினை அடைந்துகொள்வதற்கு ஆதரவளிக்கும்...**


இதனையொத்த போக்கினை பின்பற்றி தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (2013=100) மூலம் அளவிடப்பட்ட ஆண்டிற்காண்டு முதன்மைப் பணவீக்கமும் உணவு வகைக்கு ஒதுக்கப்பட்ட பாரியளவிலான நிறையிடலின் காரணமாக அதன் பின்னர் விரைவடைந்திருந்ததுடன் ஒப்பீட்டு ரீதியில் உயர்வாகக் காணப்பட்டது. ஆண்டின் முதலரைப்பகுதியில் குறைவாக காணப்பட்ட மையப் பணவீக்கமானது பிரதானமாக பல்வேறு உணவுப் பொருட்கள் அதேபோன்று உணவல்லா வகைகளான கல்வி, சுகாதாரம், உணவகங்கள் மற்றும் விடுதிகள் போன்ற துறைகளுடன் தொடர்புடைய அடிக்கடி மேற்கொள்ளப்படாத விலைத் திருத்தங்களின் காரணமாக ஆண்டின் இரண்டாமரைப்பகுதியில் படிப்படியாக அதிகரித்திருந்தது. பொருளாதார நடவடிக்கைகள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பியமை மூலம் பணவீக்கம் மீதான கேள்வி அழுத்தங்களும் அண்மைய மாதங்களில் பணவீக்கத்தின் போக்குகளில் பிரதிபலித்திருந்தன.

மத்திய வங்கி நெகிழ்ச்சிவாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பின் கீழ் தொடர்ந்தும் நாணயக்கொள்கையினை நடாத்தியிருந்ததுடன் இங்கு சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப்பண வீதமானது (ச.நி.அ.ப.வீ) தொழிற்பாட்டு இலக்காக செயற்படுவதுடன் நடுத்தரகாலத்தில் 4-6 சதவீதம் கொண்ட இலக்கினுள் பணவீக்கத்தினைப் பேணுகின்ற அதேவேளை பொருளாதாரத்தின் நிலையான வளர்ச்சிக்கு ஆதரவளிக்கின்ற மத்திய வங்கியின் குறிக்கோளுக்கமைவாக விரும்பப்பட்ட மட்டங்களில் பேணப்படுகின்றது. நாணயக்கொள்கை தொடர்பூட்டலைப் பொறுத்தமட்டில், குறிப்பாக குறுங்காலத்தில் பொருளாதாரத்தினை நிலைநிறுத்துவதற்கு முன்மொழியப்பட்ட கட்டமைப்பு பற்றி அனைத்து ஆர்வலர்களுக்கும் அறிவிக்கும் பொருட்டு 2021 ஒத்தோபாரில் “பேரண்டப் பொருளாதாரம் மற்றும் நிதியியல்

முறைமை உறுதிப்பாட்டினை நிச்சயப்படுத்துவதற்கான ஆறு மாத வழிகாட்டல்” இனை மத்திய வங்கி வெளியிட்டிருந்தது. நாணயக்கொள்கை நிலை மீதான கிரமமான ஊடக அறிக்கைகளுக்கு மேலதிகமாக முக்கிய பேரண்டப் பொருளாதார மாறிகளின் எதிர்காலப் பயணப்பாதை பற்றி ஆர்வலர்களுக்கு மிகுந்த தெளிவினை வழங்குவதற்கு 2022இன் ஆரம்பப்பகுதியிலிருந்து அனைத்தையுமுள்ளடக்கிய நாணயக்கொள்கை அறிக்கையொன்றின் வெளியீட்டினை மத்திய வங்கி தொடங்கவுள்ளது.


7.2 சந்தைத் திரவத்தன்மையும் வட்டி வீதங்களின் அசைவுகளும்

உள்நாட்டுப் பணச்சந்தையில் 2021 நடுப்பகுதி வரைக்கும் கணிசமான மிகைநிலை மட்டங்களில் காணப்பட்ட ரூபாவின் திரவத்தன்மையானது 2021 செத்தெம்பர் ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட நியதி ஒதுக்கு விகிதத்தின் அதிகரிப்பினூடாக கணிசமானளவு குறைக்கப்பட்டிருந்தது. 2021 காலப்பகுதியில் காணப்பட்ட மிகையான திரவத்தன்மைக்கு முதலாந்தரசு சந்தை ஏலங்களில் அரசாங்கப் பிணையங்களை கொள்வனவு செய்வதன் ஊடாக மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட கணிசமான திரவத்தன்மை மற்றும் நேரடி பகிர்ந்தளிப்பு என்பன முக்கிய காரணங்களாக அமைந்திருந்தன. எனினும், மொத்த அலுவல்சார் ஒதுக்ககளைப் பயன்படுத்தி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு கடன் மீள்கொடுப்பனவுகள், வங்கித்தொழில் முறைமையிலிருந்து பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்ட பாரியளவிலான பணம் மீளெடுப்பு மற்றும் உள்நாட்டு வங்கிகளுடனான வெளிநாட்டு நாணய கொள்வனவு-விற்பனை பரஸ்பர பரிமாற்றல் ஒப்பந்தங்களின் முதிர்ச்சி என்பன 2021இல் ஓகத்து நடுப்பகுதியில் உள்நாட்டு பணச்சந்தையில் திரவத்தன்மை மிகச்சிறிய பற்றாக்குறை மட்டங்களுக்கு வீழ்ச்சியடைவதற்கு வழிவகுத்திருந்தது. நாணயக்கொள்கை



வரைபடம் 7.3

தெரிவு செய்யப்பட்ட சந்தை வட்டி வீதங்களின் அசைவுகள்



நிலைமையின் இறுக்கமாக்களானது 2021 செப்டெம்பர் தொடக்கம் சந்தையில் ரூபாவின் திரவத்தன்மையில் மேலும் வீழ்ச்சியொன்றினை ஏற்படுத்தியிருந்தது. திரவத்தன்மை மட்டங்களில் சமச்சீரற்ற திரவத்தன்மை மற்றும் திரவத்தன்மை மட்டங்களின் தளம்பல் என்பவற்றை கருத்திற்கொண்டு மத்திய வங்கி திறந்த சந்தை நடவடிக்கைகளை நடாத்துவதற்குத் தொடங்கியிருந்த அதேவேளை சந்தையில் ரூபா திரவத்தன்மையில் பற்றாக்குறை மட்டங்களை பேணியிருந்தது. வங்கிகளினுள் சமச்சீரற்ற திரவத்தன்மை பரம்பலுக்கு மத்தியில் சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்பு பண வீதத்தினை விரும்பத்தக்க மட்டங்களில் வழிநடாத்தும் நோக்குடன் ஓரிரவு மற்றும் தவணை மீள்கொள்வனவு ஒப்பந்த ஏலங்கள் ஆகிய இரண்டும் நடாத்தப்பட்டன. குறிப்பிட்ட சில வங்கிகளால் மத்திய வங்கியின் துணைநிலை கடன் வழங்கல் வசதிக்கான அவ்வப்போதான அணுகலுக்கு தீர்வுகாணும் வகையில் திரவத்தன்மையினை உட்செலுத்துவதற்காக அவ்வப்போது நேர்மாற்று மீள்கொள்வனவு ஏலங்களையும் மத்திய வங்கி நடாத்தியிருந்தது. திரவத்தன்மை நிலைமைகளுக்கு பதிலிறுத்தும் வகையில் மீளாய்வுக்குட்பட்ட காலப்பகுதியில் சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப்பண வீதமானது கொள்கை வீத வீச்சின் உயர் எல்லையினை நோக்கி படிப்படியாக மேல்நோக்கி சீராக்கம் செய்யப்பட்டிருந்தது.



நியதி ஒதுக்கு விகிதத்தின் 2 அடிப்படைப் புள்ளி அதிகரிப்பானது உள்நாட்டு பணச் சந்தையிலிருந்து ஏறத்தாழ ரூ.170 பில்லியன் திரவத்தன்மையினை ஈர்த்திருந்தது...

தளர்த்தப்பட்ட நாணயக்கொள்கை நிலைமைகளின் காரணமாக கீழ்நோக்கிய போக்கில் காணப்பட்ட பெரும்பாலான சந்தை வட்டி வீதங்கள் 2021 ஓகத்து நடுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நாணயக்கொள்கை இறுக்கப்படுத்தலினைத் தொடர்ந்து மாற்றமடைந்திருந்தன. உள்நாட்டு பணச்சந்தையில் போதிய திரவத்தன்மைக்கு

மத்தியில் முன்னொருபோதுமல்லாத நாணயத்தளர்த்தல் மட்டமானது சில்லறை சந்தை வட்டி வீதங்களை குறைவான மட்டங்களில் பேணுவதற்கு உதவியிருந்தது. 2020இல் அவதானிக்கப்பட்ட போக்கு தொடர்ந்தமையின் மூலம் சந்தை வைப்பு வீதங்கள் 2021 யூன் வரையிலும் ஓட்டுமொத்தமான குறைவொன்றினைக் காண்பித்திருந்தன. சந்தை கடன்வழங்கல் வீதங்களும் 2021 காலப்பகுதியில் வரலாற்றிலேயே அவற்றின் குறைவான மட்டங்களைப் பதிவுசெய்திருந்தன. குறிப்பாக, உலகளாவிய நோய்த்தொற்றினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சிறிய, நுண்பாக மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கான கடன்கள் மீதான வட்டி வீதங்களும், சந்தை கடன்வழங்கல் வீதங்களில் ஓட்டுமொத்த போக்கிற்கிசைவாக சராசரியாக கணிசமானளவில் வீழ்ச்சியடைந்திருந்தன. எனினும், தெரிவுசெய்யப்பட்ட உற்பத்திகள் மற்றும் துறைகள் மீதான குறிப்பாக பிணையளிக்கப்படாத கடன்கள் மற்றும் முதன்மை வாடிக்கையாளர்கள் அல்லாதவர்களுக்கான கடன்கள் மீதான கடன்வழங்கல் வீதங்கள் ஓரளவு உயர்வாகவே காணப்பட்டன. மேலும், சந்தை வட்டி வீதங்கள் குறைவான மட்டங்களுக்கு வீழ்ச்சியடைந்தமையுடன் வைப்புகள் மீதான குறிப்பாக சேமிப்பு வைப்புகள் மற்றும் குறுகியகால நிலையான வைப்புக்கள் மீதான உண்மை வருவாய்கள் எதிர்மறையாகத் திரும்பலடைந்திருந்தன. இருந்தபோதிலும், நாணயக்கொள்கை நிலைமைகள் படிப்படியாக இறுக்கமாக்கப்பட்டதன் மூலம் புதிய வைப்பு வீதங்கள் அதிகரிக்கத் தொடங்கியிருந்த அதேவேளை புதிய சந்தை கடன்வழங்கல் வீதங்கள் படிப்படியாக மேல்நோக்கி நகர்வடைவதற்குத் தொடங்கியிருந்தன.

அதேவேளை, 2020 காலப்பகுதியில் குறிப்பிடத்தக்களவில் வீழ்ச்சியடைந்த அரசாங்கப் பிணையங்கள் மீதான விளைவுகளும் அரசாங்கப் பிணையங்களின் முதலாந்தர ஏலங்களில் ஏற்றுக்கொள்ளுதலுக்கான உயர்ந்தபட்ச விளைவு வீதங்களுக்கான சரிப்படுத்தல்களுடன் இணைந்து 2020இன் பிந்திய பகுதியிலிருந்து படிப்படியாக மேல்நோக்கி சீராக்கம் செய்யப்பட்டு அரசாங்கத்தின் அதிகரித்த கடன்பெறுதல் தேவைப்பாட்டினைப் பிரதிபலித்திருந்தது. விரிவடைந்த வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறை மற்றும் அரசாங்கத்திற்கான குறைவடைந்த வெளிநாட்டு நாணய

உட்பாய்ச்சல்களும் அரசாங்கப் பிணையங்கள் மீதான விளைவுகளில் மேல்நோக்கிய அழுத்தங்களினைத் தோற்றுவித்திருந்தன. 2021 ஓகத்து நடுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நாணயக்கொள்கை இறுக்கமாக்கள் மற்றும் சந்தை முன்னுரிமைகளை சிறப்பாக பிரதிபலிப்பதற்கு 2021 செத்தெம்பர் நடுப்பகுதியில் முதலாந்தர ஏலங்களில் ஏற்றுக்கொள்ளுதலுக்கான உயர்ந்தபட்ச விளைவு வீதங்களின் நீக்கல் என்பவற்றினைத் தொடர்ந்து அரசாங்கப் பிணையங்கள் மீதான விளைவுகள் தொடர்ந்தும் மேல்நோக்கி சீராக்கம் செய்யப்பட்டன.

உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் தடைப்பட்ட திரவத்தன்மைக்கு மத்தியில் வெளிநாட்டுச் செலாவணியைத் திரட்டுவதற்கான வங்கிகளுக்கிடையிலான போட்டியினைப் பிரதானமாக பிரதிபலித்து வெளிநாட்டு நாணய வைப்புக்கள் மீதான வட்டி வீதங்கள் குறிப்பிடத்தக்களவில் அதிகரித்திருந்தன. உள்நாட்டு நாணய மற்றும் வெளிநாட்டு நாணய நிதியியல் சாதனங்களுக்கிடையில் கட்டியெழுப்பப்பட்ட வட்டி வீத வேறுபாடுகளை நீக்கும் பொருட்டு 2021 ஓகத்தின் பிந்திய பகுதியில் உரிமம்பெற்ற வங்கிகளில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு நாணய வைப்புக்கள் மீது உயர்ந்தபட்ச வட்டி வீதமொன்று விதிக்கப்பட்டது.

7.3 பணம் மற்றும் கொடுகடன்

2021 ஓகத்து இறுதியளவில் ரூ.10.5 றில்லியனுக்கு அதிகரித்த விரிந்த பணத்தின் ஓட்டுமொத்த கையிருப்புடன் விரிந்த பணத்தின் (M_{2b}) வளர்ச்சியானது 2020 ஒத்தோபரிலிருந்து 20 சதவீதத்திற்கும் மேற்பட்ட அளவில் காணப்பட்டது. தனியார் துறை மற்றும் அரசாங்கத் துறை ஆகிய இரண்டிற்குமான உள்நாட்டு கொடுகடனில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பினைத் தோற்றுவித்த முன்னொருபோதுமல்லாத மட்டமொன்றிற்கு நாணயக்கொள்கை நிலைமையினைத் தளர்த்தியமை விரிந்த பணநிரம்பலின் அதிகரிப்பிற்கு பங்களித்திருந்தது.

விரிந்த பணநிரம்பலின் (M_{2b}) சொத்துப் பக்க நியதிகளில், பணத்தின் விரிவாக்கமானது ஓட்டுமொத்தமாக வங்கித்தொழில் முறைமையின் தேறிய உள்நாட்டு சொத்துக்களில் ஏற்பட்ட அதிகரிப்பினால் தூண்டப்பட்டிருந்தது.

அட்டவணை 7.1
நாணயக்கூட்டுக்களின் அபிவிருத்திகள் (அ)


	ஓகத் - 21	மாற்றம் (ஆண்டின் இற்றைவரையான மாற்றம்)
M_{2b}	10,513.6	1,107.9
தேறிய வெளிநாட்டு சொத்துக்கள்	- 701.0	- 491.5
தேறிய உள்நாட்டு சொத்துக்கள்	11,214.6	1,599.4
அரசிற்கான தேறிய கொடுகடன்	5,682.1	1,134.1
அரசிற்குச் சொந்தமான வியாபார தொழில் முயற்சிகள்	1,136.9	134.7
தனியார் துறைக்கான கொடுகடன்	6,795.5	624.6

அ. தற்காலிகமானது

மூலம்: இலங்கை மத்திய வங்கி

மத்திய வங்கியினால் பின்பற்றப்பட்ட தளர்த்தப்பட்ட நாணயக்கொள்கை வழிமுறைகள் மற்றும் அரசாங்க கடன்பெறுகைத் தேவைப்பாட்டின் மிதமிஞ்சிய நாணய நிதியில் என்பன 2020 நடுப்பகுதியிலிருந்து 2021 ஓகத்து வரையான காலப்பகுதியில் விரிந்த பணநிரம்பலின் விரைவான விரிவாக்கத்திற்கு இட்டுச்சென்றிருந்தது...

அதேவேளை மத்திய வங்கியின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்களில் ஏற்பட்ட வீழ்ச்சியின் பிரதான காரணமாக வங்கித்தொழில் முறைமையின் தேறிய வெளிநாட்டு சொத்துக்கள் குறிப்பிடத்தக்களவு சுருக்கமடைந்திருந்தன. உலகளாவிய நோய்த்தொற்று மற்றும் பன்னாட்டு மூலதனச் சந்தைகளுக்கான மட்டுப்படுத்தப்பட்ட அனுசுவழி என்பவற்றுக்கு மத்தியில் அரசாங்கத்தின் அதிகரித்த நிதித் தேவைப்பாடானது பாரியளவில் வங்கித்தொழில் முறைமையினூடாக பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. அதற்கமைய, 2020இல் அவதானிக்கப்பட்ட தொடர்ச்சியான போக்குடன் வங்கித்தொழில் முறைமை மூலமான அரசாங்கத்திற்கான தேறிய கொடுகடன் 2021 சனவரி தொடக்கம் ஓகத்து வரையான காலப்பகுதியில் குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருந்தது. இது திறைசேரி உண்டியல்களை கொள்வனவு செய்வதன் ஊடாக மத்திய வங்கியினால் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட குறிப்பிடத்தக்க நிதியியல் ஆதரவின்மையும் உள்ளடக்குகின்றது. அதற்கமைய, மத்திய வங்கியிடமிருந்தான அரசாங்கத்திற்கான தேறிய கொடுகடனானது 2021 ஓகத்தில் முடிவடைந்த எட்டு மாத காலப்பகுதியில் குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருந்தது. கொள்கை வட்டி வீதங்களின் அதிகரிப்பு மற்றும்



2021 செத்தெம்பர் நடுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுக்கொள்ளலுக்கான உயர்ந்தபட்ச விளைவு வீதங்களை அகற்றுதல் என்பவற்றைத் தொடர்ந்து அரசாங்கப் பிணையங்கள் மீதான விளைவுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புடன் அரசாங்கப் பிணையங்களின் முதலாந்தரசு




அரசிற்குச் சொந்தமான வியாபார தொழில்முயற்சிகளுக்கான பாரியளவான கொடுகடன் பாய்ச்சல்களுடன் அரசாங்கத்திற்கான தேறிய கொடுகடனின் முன்னொருபோதுமல்லாத விரிவடைதலானது தொடர்ந்திருந்த அதேவேளை தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடன் வளர்ச்சியும் 2021இன் இதுவரையான காலப்பகுதியில் குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருந்தது...

சந்தை ஏலங்களில் மத்திய வங்கியின் அங்கத்துவ தேவைப்பாடானது எதிர்வரும் காலங்களில் படிப்படியாக தளர்வடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ரூபா மற்றும் வெளிநாட்டுநாணயநியதிகள் ஆகிய இரண்டிலும் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளிடமிருந்து அரசிற்குச் சொந்தமான வியாபார தொழில்முயற்சிகளினால் பெற்றுக்கொள்ளப்பட்ட கொடுகடன் 2021 சனவரி தொடக்கம் ஓகத்து வரையான காலப்பகுதியில் விரிவாக்கமடைந்திருந்ததுடன் இது அநேகமாக உலகளாவிய நோய்த்தொற்று பரவல் மூலம் மோசமடையச்செய்திருந்த அரசாங்கத்திற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் நலிவான நிதியியல் நிலைமையினை பரந்தளவில் பிரதிபலித்திருந்தது.

தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடனானது 2021 ஓகத்து இறுதியளவில் ஆண்டிற்கு ஆண்டு 15.1 சதவீதம் கொண்ட வளர்ச்சியினைப் பதிவுசெய்திருந்தது.



வரைபடம் 7.5
வங்கித் தொழில் முறைமையிலிருந்தான அரசிற்கான தேறிய கொடுகடனின் வருடாந்த மாற்றம்



இதற்கு மிகக் குறைந்தளவான சந்தை வட்டி வீதங்கள், சலுகைக் கடன் திட்டங்கள், பொருளாதார நடவடிக்கை படிப்படியாக மீட்சியடைவதுடன் இணைந்தான இறக்குமதிக் கட்டுப்பாடுகளின் மீதான தளர்த்தல்கள் என்பன முக்கியமாகத் துணையளித்திருந்தன. தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடன் 2020 காலப்பகுதியின் ரூ.374.1 பில்லியன் கொண்ட வருடாந்த அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் 2021 ஓகத்தில் முடிவடைந்த எட்டு மாதகாலப்பகுதியில் ரூ.624.6 பில்லியனால் கணிசமானளவில் விரிவாக்கமடைந்திருந்தது. உலகளாவிய நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனிநபர்களுக்கு ஆதரவளிப்பதற்காக அறிவிக்கப்பட்ட பல்வேறு கொடுகடன் திட்டங்களின் ஆதரவுடன் நுண்பாக, சிறிய, மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் உள்ளடங்கலாக பொருளாதாரத்தின் உற்பத்தித்திறன்மிக்க துறைகளை நோக்கி வங்கித்தொழில் துறையிலிருந்து ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் குறிப்பிடத்தக்கதொரு கொடுகடன் அதிகரிப்பு அவதானிக்கப்பட்டிருந்தது.

வரைபடம் 7.6

உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடன்



அட்டவணை 7.2
வட்டி வீதங்களின் அசைவுகள்

வருடாந்த %

வட்டி வீதம்	2018 இறுதியில்	2019 இறுதியில்	2020 இறுதியில்	2021 செத் இறுதியில்
முக்கிய கொள்கை வீதங்கள்				
துணைநிலை வைப்பு வசதி வீதம்	8.00	7.00	4.50	5.00
துணைநிலை கடன்வழங்கல் வசதி வீதம்	9.00	8.00	5.50	6.00
சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப்பண வீதம்	8.95	7.45	4.55	5.94
அரசு பிணையங்கள் மீதான விளைவு வீதங்கள்				
முதலாந்தரசு சந்தை (அ)				
திறைசேரி உண்டியல்கள்				
91-நாள்	10.01	7.51	4.69	6.70
182-நாள்	9.99	8.02	4.80	6.99
364-நாள்	11.20	8.45	5.05	7.01
திறைசேரி முறிகள்				
2-வருடம்	-	9.79	5.65	8.12
3-வருடம்	11.88	9.65	5.99	8.10
4-வருடம்	-	-	6.32	8.55
5-வருடம்	11.69	9.87	6.79	7.31
10-வருடம்	10.20	10.23	9.99	8.86
இரண்டாந்தரசு சந்தை				
திறைசேரி உண்டியல்கள்				
91-நாள்	9.67	7.52	4.63	6.48
182-நாள்	9.96	7.88	4.73	6.59
364-நாள்	10.91	8.36	4.98	6.72
திறைசேரி முறிகள்				
2-வருடம்	11.16	8.60	5.56	7.37
3-வருடம்	11.42	9.08	5.96	8.17
4-வருடம்	11.54	9.46	6.40	8.92
5-வருடம்	11.58	9.67	6.65	9.31
10-வருடம்	11.87	10.05	7.55	10.15
உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் (ஆ)				
வைப்புக்கள் மீதான வட்டி வீதங்கள்				
சேமிப்பு வைப்புக்கள்	0.50-8.50	0.20-7.50	0.10-7.00	0.10-6.00 (இ)
1 ஆண்டு நிலையான வைப்புக்கள் (ஈ)	4.53-15.00	3.55-15.00	0.25-15.00	0.25-15.00 (இ)
சராசரி நிறையேற்றப்பட்ட வைப்பு வீதம் (உ)	8.81	8.20	5.80	4.75
சராசரி நிறையேற்றப்பட்ட நிலையான வைப்பு வீதம் (உ)	10.85	10.05	7.14	5.64
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய வைப்பு வீதம் (உ)	10.94	8.89	4.93	5.19 (இ)
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய நிலையான வைப்பு வீதம் (உ)	11.27	9.17	5.08	5.35 (இ)
கடன்வழங்கல் மீதான வட்டி வீதங்கள்				
சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மை கடன் வழங்கல் வீதம் - மாதாந்தம்	11.94	10.00	5.74	6.39
சராசரி நிறையேற்றப்பட்ட கடன் வழங்கல் வீதம்	14.40	13.59	10.29	9.38 (இ)
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய கடன் வழங்கல் வீதம்	14.54	12.80	8.38	8.04 (இ)
ஏனைய நிதியியல் நிறுவனங்கள் (ஊ)				
வைப்புக்கள் மீதான வட்டி வீதங்கள்				
தேசிய சேமிப்பு வங்கி				
சேமிப்பு வைப்புக்கள்	4.00	4.00	3.50	3.50
1 ஆண்டு நிலையான வைப்புக்கள்	10.50	9.83	5.25	5.50
உரிமம் பெற்ற நிதிக்க கம்பனிகள் (எ)				
சேமிப்பு வைப்புக்கள்	5.21-7.77	5.14-7.10	3.40-4.74	3.26-4.50 (இ)
1 ஆண்டு நிலையான வைப்புக்கள்	11.63-13.21	10.98-11.97	6.56-7.21	6.64-7.61 (இ)
கடன்வழங்கல் மீதான வட்டி வீதங்கள்				
தேசிய சேமிப்பு வங்கி	6.75-16.25	12.00-14.50	7.00-10.00	7.50-11.50
அரசு ஈட்டு முதலீட்டு வங்கி (ஏ)	10.50-20.00	10.25-18.00	8.73-12.50	7.50-12.50
உரிமம் பெற்ற நிதிக்க கம்பனிகள் (எ)				
நிதிக்க குத்தகை	16.17-28.80	14.75-27.40	14.31-28.97	13.26-27.00 (இ)
வாடகைக் கொள்வனவு	15.16-18.65	13.40-24.82	13.71-20.05	21.28-25.26 (இ)
மெய் ஆதனங்களுக்கு எதிரான கடன்கள்	18.94-19.21	15.53-16.71	19.95-22.30	-
அசையா சொத்துக்களுக்கெதிரான கடன்கள் (ஐ)	-	-	-	13.89-16.50 (இ)
கம்பனி படுகடன் சந்தை				
தொகுதிக் கடன்கள்	12.00-14.75	12.30-15.50	9.00-13.25	8.00-12.00
வர்த்தகப் பத்திரம்	13.10-15.00	13.00-16.25	6.50-15.50	6.25-11.50 (இ)

(அ) இறுதியாகக் கிடைக்கப்பெற்ற ஏலத்தில் உள்ளவாரான சராசரி நிறையேற்றப்பட்ட விளைவு வீதங்கள்

(ஆ) வர்த்தக வங்கிகளால் குறித்துரைக்கப்பட்ட வீதங்களை அடிப்படையாகக் கொண்டது

(இ) 2021 ஓகத்து இறுதியில்

(ஈ) உயர்ந்தபட்ச வீதமானது குறிப்பிட்ட வர்த்தக வங்கிகளால் வழங்கப்பட்ட சிறப்பு வீதமாகும்.

(உ) 2018 யூலையில்லுந்து அரிசனால் வழங்கப்பட்ட முதல் பிரசுரங்களை சிறப்பு வைப்பு வட்டி வீதத்தின் தாக்கத்தினை நீக்குவதற்காக சிறப்பு வட்டி வீதமான 15 சதவீதத்திற்கு பதிலாக தொடர்புடைய சந்தை வட்டி வீதங்களைப் பயன்படுத்தி சராசரி நிறையேற்றப்பட்ட வைப்பு வீதம் சராசரி நிறையேற்றப்பட்ட நிலையான வைப்பு வீதம் கணிப்பீட்டுகிறது. 2018 யூலையில்லுந்து சராசரி நிறையேற்றப்பட்ட புதிய வைப்பு வீதம் சராசரி நிறையேற்றப்பட்ட புதிய நிலையான வைப்பு வீதம் கணிப்பீட்டுவதற்கு இதே முறை பிரயோகிக்கப்பட்டுள்ளது.

(ஊ) ஏனைய தேர்ந்தெடுக்கப்பட்ட நிதியியல் நிறுவனங்களினால் குறிக்கப்பட்ட வீதங்களின் அடிப்படையில்

(எ) தொடர்புடைய மாதங்களுக்காகத் தீரட்டப்பட்ட வைப்புக்கள் மற்றும் கடன் வழங்கல்கள் மீது பிரயோகிக்கப்படும் வட்டி வீதங்களின் எல்லையானது உரிமம் பெற்ற நிதிக்க கம்பனிகளினால் குறிக்கப்பட்ட வீதங்களின் அடிப்படையில் தொடர்புடைய மாதங்களுக்காகத் தீரட்டப்பட்ட வைப்புக்கள் மற்றும் கடன் வழங்கல்கள் மீது பிரயோகிக்கப்படும் வட்டி வீதங்களின் எல்லையானது உரிமம் பெற்ற நிதிக்க கம்பனிகளால் குறிக்கப்பட்ட சராசரி உயர்ந்தபட்ச மற்றும் குறைந்தபட்ச வீதங்களை அடிப்படையாகக் கொண்டது. 2021இற்கான தரவுகள் தற்காலிகமானவை.

(ஏ) விடையப் நோக்கங்களுக்கான கடன்வழங்கல் மட்டும்

(ஐ) 2021 யூலையில்லுந்து "மெய் ஆதனங்களுக்கு எதிரான கடன்கள்" என்ற குறிக்காட்டியானது "அசையா சொத்துக்களுக்கு எதிரான கடன்கள்" என்பதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

மூலங்கள்: தொடர்புடைய நிதியியல் நிறுவனங்கள் கொழுப்பு பங்குப் பரிவர்த்தனை இலங்கை மத்திய வங்கி

அட்டவணை 7.3
நாணயக்கூட்டுக்களின் அபிவிருத்திகளும் அடிப்படைக் காரணிகளும்

ரூ.பில்.

விடயம்	2018 திசெ.	2019 திசெ. (அ)	2020 திசெ.	2021 ஓகத் (ஆ)
1. ஒதுக்குப் பணம்	961.1	932.6	964.4	1,089.3
(ஆண்டுக்காண்டு % மாற்றம்)	2.3	-3.0	3.4	23.8
மத்திய வங்கியின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள்	750.5	896.0	526.8	-83.9
மத்திய வங்கியின் தேறிய உள்நாட்டு சொத்துக்கள்	210.6	36.6	437.7	1,173.1
2. குறுகிய பணம் (M₁)	830.8	865.5	1,177.2	1,355.2
(ஆண்டுக்காண்டு % மாற்றம்)	4.7	4.2	36.0	28.0
3. விரிந்த பணம் (M_{2b})	7,128.3	7,624.1	9,405.7	10,513.6
(ஆண்டுக்காண்டு % மாற்றம்)	13.0	7.0	23.4	21.0
3.1 தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள்	-67.0	100.7	-209.5	-701.0
நாணய அதிகாரசபைகள் (இ)	750.5	896.0	526.8	-83.9
உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள்	-817.5	-795.3	-736.2	-617.1
3.2 தேறிய உள்நாட்டுச் சொத்துக்கள்	7,195.3	7,523.4	9,615.2	11,214.6
உள்நாட்டுக் கொடுகடன்	8,833.4	9,410.7	11,721.2	13,614.5
அரசிற்கான தேறிய கொடுகடன்	2,516.7	2,795.9	4,548.1	5,682.1
மத்திய வங்கி	472.8	363.0	868.9	1,534.4
உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள்	2,043.9	2,432.9	3,679.2	4,147.7
அரசு கூட்டுத்தாபனங்கள் / அரசிற்கு சொந்தமான வியாபார தொழில் முயற்சிகளுக்கான கொடுகடன்	755.4	818.0	1,002.2	1,136.9
தனியார் துறைக்கான கொடுகடன்	5,561.4	5,796.9	6,170.9	6,795.5
(ஆண்டுக்காண்டு % மாற்றம்)	15.9	4.2	6.5	15.1
ஏனைய விடயங்கள் (தேறிய)	-1,638.1	-1,887.3	-2,106.0	-2,399.9
4. விரிந்த பணம் (M₄)	8,729.6	9,444.5	11,461.9	12,790.1
(ஆண்டுக்காண்டு % மாற்றம்)	12.0	8.2	21.4	20.2
4.1 தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள்	-133.7	88.8	-217.1	-712.9
நாணய அதிகாரசபைகள் (இ)	750.5	896.0	526.8	-83.9
உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள்	-817.5	-795.3	-736.2	-617.1
உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள்	-66.7	-11.9	-7.6	-12.0
4.2 தேறிய உள்நாட்டுச் சொத்துக்கள்	8,863.3	9,355.8	11,679.0	13,503.0
அரசிற்கான தேறிய கொடுகடன்	3,100.0	3,483.0	5,365.7	6,594.6
மத்திய வங்கி	472.8	363.0	868.9	1,534.4
உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள்	2,043.9	2,432.9	3,679.2	4,147.7
உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள்	518.6	613.9	742.2	825.8
உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள்	64.8	73.2	75.5	86.6
அரசு கூட்டுத்தாபனங்கள் / அரசிற்கு சொந்தமான வியாபார தொழில் முயற்சிகளுக்கான கொடுகடன் (உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளால்)	755.4	818.0	1,002.2	1,136.9
தனியார் துறைக்கான கொடுகடன்	7,501.1	7,793.3	8,284.5	9,033.1
(ஆண்டுக்காண்டு % மாற்றம்)	14.9	3.9	6.3	13.6
உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள்	5,561.4	5,796.9	6,170.9	6,795.5
உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள்	753.8	814.2	936.5	1,035.6
உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள்	1,185.9	1,182.2	1,177.1	1,202.0
ஏனைய விடயங்கள் (தேறிய)	-2,493.3	-2,738.4	-2,973.4	-3,261.6
நூபகார்த்த விடயங்கள்:				
பணப்பெருக்கி (M _{2b})	7.42	8.18	9.75	9.65
சுற்றோட்டம் (M _{2b} சராசரி) (ஈ)	2.11 (அ)	2.04	1.76	-

(அ) திருத்தப்பட்டது

மூலம்: இலங்கை மத்திய வங்கி

(ஆ) தற்காலிகமானது

(இ) இது மத்திய வங்கியின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் அதே போன்று அரசு கணக்கீட்டு நினைக்களத்தால் அறிக்கையிடப்பட்ட அரசிற்கான அரசு முகவர் நிலுவைகள் என்பவற்றை உள்ளடக்குகின்றது.

(ஈ) தொகைமதிப்பு மற்றும் புள்விரத நினைக்களத்தின் மொ.உ.உ. மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டது.

வரைவிலக்கணங்கள்

- 1 சராசரி நிறையேற்றப்பட்ட வைப்பு வீதமானது (ச.நி.வை.வீ) உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் வசமுள்ள வட்டியை உழைக்கும் அனைத்து வெளிநின்ற ரூபா வைப்புக்களுடன் தொடர்புடைய வட்டி வீதங்களின் அசைவுகளை வெளிப்படுத்துகின்றது.
- 2 சராசரி நிறையேற்றப்பட்ட நிலையான வைப்பு வீதமானது (ச.நி.நி.வை.வீ) உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் வசமுள்ள வட்டியை உழைக்கும் அனைத்து வெளிநின்ற ரூபா தவணை வைப்புக்களுடன் தொடர்புடைய வட்டி வீதங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
- 3 சராசரி நிறையேற்றப்பட்ட கடன்வழங்கல் வீதமானது (ச.நி.க.வீ) உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளால் வழங்கப்படுகின்ற வெளிநின்ற அனைத்து ரூபா கடன்கள் மற்றும் முற்பணங்களுக்கான வட்டிவீதங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
- 4 சராசரி நிறையேற்றப்பட்ட புதிய வைப்பு வீதமானது (ச.நி.பு.வை.வீ) குறிப்பிட்டதொரு மாத காலப்பகுதியில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளால் பெற்றுக்கொள்ளப்பட்ட வட்டியை உழைக்கும் அனைத்து புதிய ரூபா வைப்புக்களுடன் தொடர்புடைய வட்டி வீதங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
- 5 சராசரி நிறையேற்றப்பட்ட புதிய நிலையான வைப்பு வீதமானது (ச.நி.பு.நி.வை.வீ) குறிப்பிட்டதொரு மாத காலப்பகுதியில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளால் பெற்றுக்கொள்ளப்பட்ட வட்டியை உழைக்கும் அனைத்து புதிய ரூபா தவணை வைப்புக்களுடன் தொடர்புடைய வட்டி வீதங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
- 6 சராசரி நிறையேற்றப்பட்ட புதிய கடன்வழங்கல் வீதமானது (ச.நி.பு.க.வீ) குறிப்பிட்டதொரு மாத காலப்பகுதியில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளால் வழங்கப்பட்ட அனைத்து புதிய ரூபா கடன்கள் மற்றும் முற்பணங்களுக்கான வட்டி வீதங்களை உள்ளடக்குகின்றது.
- 7 சராசரி நிறையேற்றப்பட்ட புதிய நுண்பாக கடன்வழங்கல் வீதமானது (ச.நி.பு.நு.க.வீ) குறிப்பிட்டதொரு மாத காலப்பகுதியில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளால் நுண், சிறிய மற்றும் நடுத்தரளவிலான தொழில் முயற்சிகளுக்காக வழங்கப்பட்ட அனைத்து புதிய ரூபா கடன்கள் மற்றும் முற்பணங்களுக்கான வட்டி வீதங்களை உள்ளடக்குகின்றது.
- 8 சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன்வழங்கல் வீதமானது (ச.நி.மு.க.வீ) குறிப்பிட்டதொரு வார காலப்பகுதியில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளால் அவற்றின் முதன்மை வாடிக்கையாளர்களுக்காக வழங்கப்பட்ட குறுங்கால ரூபா கடன்கள் மற்றும் முற்பணங்கள் என்பவற்றிற்கு பிரயோகிக்கத்தக்க வட்டி வீதங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
- 9 சராசரி நிறையேற்றப்பட்ட நுண்பாக கடன்வழங்கல் வீதமானது (ச.நி.நு.க.வீ) உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளால் நுண், சிறிய மற்றும் நடுத்தரளவிலான தொழில் முயற்சிகளுக்காக வழங்கப்பட்ட அனைத்து வெளிநின்ற ரூபா கடன்கள் மற்றும் முற்பணங்களுக்கான வட்டி வீதங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

